

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (23.1.2016) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேதகு ஆளுநரின் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு அளித்த பதிலுரை:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மேதகு ஆளுநர் அவர்கள் இந்த மாமன்றத்தில் 20.1.2016 அன்று ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாண்புமிகு உறுப்பினர் திரு.கே.குப்பன் அவர்களால் முன்மொழியப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர் திரு.எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் அவர்களால் வழி மொழியப்பட்ட தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்து கூறியுள்ளார்கள். ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித்தவர்கள், பாராட்டியவர்கள்; குறை கூறியவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொண்டு எனது பதிலுரையை துவங்குகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இதைத் தான், "பசி, பிணி, பகை இல்லாதிருப்பது நல்ல நாடு" என்றார் வான் புகழ் திருவள்ளுவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுத மொழிக்கேற்பவும், வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்பவும் கடந்த 56 மாதங்களாக மக்கள் பணி ஆற்றி கொண்டிருக்கின்ற அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மக்கள் நிம்மதியுடன் வாழ வகை செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கள் மீது கண்டனக் கணைகள் தொடர்ந்து தொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன குற்றங்கள் சுமத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. எங்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு விளக்கம் அளித்தாலும், ஒரு சிலர் தொடர்ந்து உண்மைக்கு மாறாக தாங்கள் கூறியவற்றையே திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் அதனை நம்பி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கின்றனர். எது உண்மை, எது உண்மை அல்லாதது என்பதை பகுத்து உணரும் அறிவார்ந்தவர்கள் தான் தமிழக மக்கள்.

இந்த அவையிலே பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேசினார்கள்.

கடந்த வடகிழக்கு பருவமழை கால தாமதமாக 28.10.2015 அன்று துவங்கியது. ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கன மழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக பல மாவட்டங்கள், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. பருவமழை துவங்குவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எடுக்கப்பட்டாலும், நூறாண்டுகளில் இல்லாத அளவு பெருமழை பொழிந்ததன் காரணமாக பாதிப்புகள் அதிகமாக இருந்தன. இந்திய ராணுவம், கப்பற் படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புக்

குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் இதர துறையினர் என 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்கள், குடிசைகளை இழந்தோர், வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டோர், கால்நடைகளை இழந்தோர், பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், வல்லங்கள் போன்றவற்றை இழந்த மீனவர்கள் ஆகிய அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்து பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விலையேதுமின்றி அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கும் ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இதுவரை 2,313 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொழில் முனைவோர் அதிலும் குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர்க்கு, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தவணையை ஒத்திவைத்தல், மறு கடன் உதவி போன்ற சலுகைகளை பெற எனது அரசு உதவி செய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிக சிறு வணிகர்கள், பெட்டிக் கடை நடத்துவோர் ஆகியோர் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறும் வகையில் 5,000 ரூபாய் வட்டி ஏதுமில்லாமல் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் சிறு வணிகர்கள் பயன்பெறுவர். மேலும், 25 சதவீத மூலதன மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன், தகுதியுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனது அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக, மழை பாதிப்பிலிருந்து அனைவரும் மீண்டுவிடுவர் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கி விடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக நான் பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி, அதாவது GSDP மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன் அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். அடித்தட்டில் உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும். கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போது தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். “எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்

நிலை” என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும். எனவே தான் கல்வி வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அனைவருக்கும் தரமான கல்வி வழங்கிட வேண்டுமெனில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவ மாணவியரின் இடைநிற்றலை குறைத்திட வேண்டும். மாணாக்கர்களின் கற்கும் திறன் உயர்த்தப்பட வேண்டும். இவையெல்லாம் நிறைவேற்றிட வேண்டும் என்ற காரணத்தால் தான், கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கென 84,568 கோடி ரூபாய் எனது அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 39,058 கோடி ரூபாய் தான். அதாவது இந்த 5 ஆண்டுகளில் எனது ஆட்சியில் கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒதுக்கியதை விட 116 சதவீத உயர் அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் தொடக்க கல்வி, நடுநிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது; இடைநிற்றல் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

இவற்றிற்குக் காரணம் இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தான். கடந்த 56 மாதங்களில் 26.96 லட்சம் பள்ளி மாணவ மாணவியருக்கு 4,723 கோடி ரூபாய் செலவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இடைநிற்றல் இன்றித் தொடர சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் எனது அரசால் அறிமுகம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மொத்தம் 5,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக அவர்களின் பெயரில் முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஐந்தாண்டுகளில் 1 கோடியே 13 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவியர் 1,810 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகப் பெற்று பயனடைந்துள்ளனர்.

2010-2011-ஆம் ஆண்டு ஒரு இணைச் சீருடை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடை வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இதற்கென 1,698 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்படுகின்றன. 2012-2013-ஆம் ஆண்டு முதல் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வழங்கப்பட்டு வருகின்றன. விலையில்லா புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், வழங்கும் திட்டம் 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது போலவே ஓர் இணைக் காலணிகள் வழங்கும் திட்டம் 2012-2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவையன்றி, விலையில்லா மிதிவண்டிகள், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அதிக செலவிலான தனியார் பள்ளிகளை நாடுவதற்கான முக்கிய காரணம் ஆங்கில வழி போதனை என்பதால், அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பொருட்டு தேவைக்கேற்ப 12,092 ஆங்கில வழிப் பிரிவுகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2.64 லட்சம் மாணாக்கர்கள் இதில் பயின்று வருகின்றனர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடந்த 5 ஆண்டுகளில் 221 தொடக்கப் பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன; 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப பள்ளிகளை அமைப்பதோடு, பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்புகளை வழங்கிடவும் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது. கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், மாற்றுத் திறனாளிகளுக்கென சாய்வு தளங்கள் ஆண்/ பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 4,166 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிறந்த கல்வி வழங்கப்பட ஆசிரியர்கள் காலத்தே நியமிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,711 ஆசிரியர் அல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முன்னோடி திட்டங்களின், காரணமாகத் தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் ஒரு சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

உயர்கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை நான் முதலில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். 2011-ஆம் ஆண்டு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், அதாவது Gross Enrolment Ratio தமிழ்நாட்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அப்போது இந்திய அளவில் இந்த சதவீதம் 15 என இருந்தது. தற்போது இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை 23.6 சதவீதம் என்று உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இது 44.8 என்ற சதவீதத்தை அடைந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதாவது, இந்திய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 8.6 சதவீத அளவிற்கே உயர் கல்வி மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது 26.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய மகத்தான வளர்ச்சிக்கு காரணம் எனது தலைமையிலான அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தான் என்பதை, நான் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலும், தற்போதும் உயர்கல்வி தொடர்பான சில புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டால் தற்போது நான் தெரிவித்த வியத்தகு சாதனை எப்படி சாத்தியமாயிற்று என்று புலப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில், கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, உயர் கல்விக்கு செலவிடப்பட்ட தொகை 6,142 கோடி ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில், செலவிடப்பட்ட தொகை 14,609 கோடி ரூபாய். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறித்துக் கொள்ள வேண்டும். ஐந்து ஆண்டுகால மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக கல்விக்காக செலவிடப்பட்டத் தொகை 6142 கோடி ரூபாய். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்ட தொகை 14,609 கோடி ரூபாய். முந்தைய திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 10. தற்போது எனது ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கல்லூரிகள் 39. முந்தைய திமுக ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்ட பாடப் பிரிவுகள் 26. தற்போது அஇஅதிமுக ஆட்சியில், புதியதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகள் 959. கடந்த திமுக ஆட்சியில் கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 7 கோடி ரூபாய். தற்போது அஇஅதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 220 கோடி ரூபாய்; கடந்த 5 ஆண்டுகளில் கணக்கிட்டுப் பார்த்தீர்களானால் திமுக ஆட்சியின்போது செலவிடப்பட்டது Single Digit Figure 7 கோடி ரூபாய். ஆனால் அஇஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்டத் தொகை 220 கோடி ரூபாய். அன்றைய திமுக ஆட்சியில் 20,626 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அஇஅதிமுக ஆட்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 43,586. அன்றைய திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய அரசு பொறியியல் கல்லூரியும் நிறுவப்படவில்லை. ஆனால் தற்போது, அஇஅதிமுக ஆட்சியில் 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள், துவங்கப்பட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் 78,045 பொறியியல் பயிலும் முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு மட்டுமே பயிற்சிக் கட்டண விலக்கு வழங்கப்பட்டது. தற்போது எனது அரசால் பயனடைந்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,84,609. அப்போது திமுக ஆட்சியில் இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 149 கோடி ரூபாய். தற்போது அஇஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்ட தொகை 2,268 கோடி ரூபாய். முந்தைய திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் 8. தற்போது அஇஅதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளவை 11. அன்றைய திமுக அரசால், புதிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் 568. தற்போது எனது அரசால் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் 1,153.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மனித வள மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிப்பதும் மக்களின் வாழ்வு வளம் பெறவும், கல்விக்கு இணையான பங்கு வகிப்பதும் மக்கள் நல்வாழ்வு ஆகும். எனவே தான், மக்கள் நல்வாழ்வுக்கென பல்வேறு முன்னோடி திட்டங்கள் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏழை எளியோரும் சிறந்த மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், செயல்படுத்தப்பட்டு

வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முடிய 2,759 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 13.27 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5.40 லட்சம் நபர்களுக்கு 1,003 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்யும் வகையிலும்; கர்ப்ப காலத்தில் சத்தான உணவு உட்கொண்டு, நிறைவான எடையுள்ள குழந்தையை ஈன்றெடுக்கும் வகையிலும்; ரத்தச் சோகை மற்றும் பேறு காலத்திற்கு பின் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையிலும்; தடுப்பூசிகள் போடப்பட்டு குழந்தைகள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 12,000 ரூபாய் மகப்பேறு நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 19 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு 2,910 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் மற்றும் அம்மா மகப்பேறு சஞ்சீவி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

பெண்களின் தனிப்பட்ட சுகாதாரம் பேணும் வகையில் ஆண்டுதோறும் 33 லட்சம் கிராமப்புற, வளர் இளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 134 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி, 'ஸ்கேன்' வசதி, அறுவை சிகிச்சை வசதி போன்ற வசதிகளுடன் 131 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 15 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தவும், 7 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 42 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நல மையங்கள் 19.45 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகள் அமைத்தல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கென 1,398 கோடி ரூபாய், செலவிடப்பட்டுள்ளது. மேலும், 968 கோடி ரூபாய் செலவில் புதிய உபகரணங்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நாட்டிலேயே முதன்முதலாக, மாநிலத்தில் சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 14,707 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே, அரசுத் துறையில் முதன் முதலாக, சிசு மரண விகிதத்தைக் குறைப்பதற்காக அவசர கால சிசு பராமரிப்பு சேவை எனது அரசால் துவக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இங்கே நான் சுட்டிக் காட்டிய சீர்மிகுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் தான் நல்வாழ்வு குறியீடுகளில் நாம் உன்னத நிலைமையை அடைந்துள்ளோம். 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 1,000 குழந்தை பிறப்புகளுக்கு 24 என இருந்த குழந்தை இறப்பு விகிதம் தற்போது, எனது ஆட்சியில் 21 ஆக குறைந்துள்ளது. 2010-ஆம் ஆண்டு 27 என இருந்த 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 23 எனக் குறைந்துள்ளது. அதே போன்று, 2010-ஆம் ஆண்டு தாய் இறப்பு விகிதம் 1 லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 79 என இருந்தது தற்போது 67 ஆக குறைந்துள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஏழை, எளிய மக்கள் யாரையும் சார்ந்திராமல் தங்கள் சொந்த கால்களிலேயே நிற்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே தான் கல்வி மற்றும் உடல் நலன் ஆகியவற்றுக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கான பயிற்சிகளை அளித்து அவர்கள் தொழில் துவங்க ஊக்கம் அளித்து வருகிறோம். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,28,058 இளைஞர்கள், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவன்றி வேலைவாய்ப்பு துறை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் பணி தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றால் 3,03,111 நபர்கள் அரசு மற்றும் அரசுத் துறைகளில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதாவது Employees Provident Fund Organisation-ல் உள்ள கணக்குப்படி கடந்த டிசம்பர் மாதம் முடிய பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 94 லட்சத்து 86 ஆயிரத்து 789. 31.3.2011 நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட, தொழிலாளர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 56 ஆயிரத்து 792. எனவே தற்போது EPF பதிவுடன் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் 1 கோடியே 8 லட்சத்து 29 ஆயிரத்து 997 ஆகும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

அனைவருக்கும் கல்வி அளித்தல் மற்றும் உடல் நலன் பேணுதல் ஆகியவை நீண்ட கால பயன்களை அளிக்க வல்லது. எனினும், ஏழை எளிய மக்களின் தற்போதைய அன்றாட வாழ்வாதாரத்திற்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். எனவே தான் எனது தலைமையிலான அரசு அத்தகைய பல உதவிகளை செய்து வருகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாய பெருமக்களின் வளமான வாழ்வுக்கும் இன்றியமையாததாக விளங்கும் வேளாண் துறைக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், தரமான இடுபொருட்களை வழங்கல், விளைபொருட்களை சேமித்து வைத்து நியாயமான விலையில் விற்பதற்காக கிடங்குகள் அமைத்தல், மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிக விலை வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதன் மூலம் உணவு தானிய உற்பத்தியில், புதிய சாதனைகளை ஆண்டுதோறும் படைத்து வருவதோடு, விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தி பெருக வேண்டுமெனில், வேளாண் துறைக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் விவசாயத் துறைக்கு உயர் அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் விவசாயத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 7,655 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத் துறைக்கென எனது அரசு ஒதுக்கியுள்ள தொகை 23,583 கோடி ரூபாய் ஆகும்.

தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் எதுவும் இல்லாததால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைபாடு எப்போதும் இருக்கிறது. நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிப்பது, இதற்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், நுண்ணீர் பாசன அமைப்பை ஏற்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 1.66 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 800 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 22 ஆயிரத்து 58 கோடியே 61 லட்சம் ரூபாய் பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வட்டி மானியமாக 589 கோடியே 58 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் தொழிலாளர் பற்றாக் குறையை நீக்கி உரிய நேரத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேளாண் இயந்திரமயம் ஆக்குதல் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1.69 லட்சம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க 199 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி பணிகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், போதிய நீர் கிடைப்பதை, உறுதி செய்யும் வகையிலும், மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள், பண்ணைக் குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு 74 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தியை பெருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில், 2010-11 ஆம் ஆண்டில் 75.95 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்த உணவு தானிய உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் 127.96 லட்சம் மெட்ரிக் டன் என

உயர்ந்துள்ளது. அதாவது உணவு தானிய உற்பத்தியில் 68.48 சதவீத வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளில், 60,000 பேருக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்படும் என என்னால் அறிவிக்கப்பட்டது. இதுவரை 59,905 பேருக்கு 210 கோடி ரூபாய் செலவில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மகளிரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் 7 லட்சம் ஏழை எளியவருக்கு தலா 4 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் விலை ஏதும் இல்லாமல் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 897 கோடி ரூபாய் செலவில், 6,95,000 பயனாளிகளுக்கு 27,80,000 வெள்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. 830 புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் 200 கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 155 நகரும் கால்நடை மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,615 புதிய கால்நடை மருத்துவ நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு 422 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இது வரை 1,248 புதிய கால்நடை மருத்துவ நிலையக் கட்டடங்கள் கட்டடப்பட்டுள்ளன. மேலும் 1,191 கால்நடை மருத்துவ நிலையக் கட்டடங்கள் 78 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த மைனாரிட்டி திழுக ஆட்சியில் பால்வளத் துறையின் உட்கட்டமைப்புகளுக்காக 97.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில், 593.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 5.35 லட்சம் லிட்டர் பதப்படுத்தும் திறன் உயர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும், 9.60 லட்சம் லிட்டர் அளவிற்கும் பதப்படுத்தும் திறன் உயர்த்துவதற்கான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் திறனுள்ள பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மைனாரிட்டி திழுக ஆட்சியின் போது நாளொன்றுக்கு சராசரியாக 20.67 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்த நிலையில், தற்போது அஇஅதிமுக ஆட்சியில் இது சராசரியாக 29.41 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மீன்வார் நலனில் எனது தலைமையிலான அரசு தனி அக்கறை செலுத்தி வருகிறது. மீன்பிடி தடைக் காலங்கள் மற்றும் மீன்பிடி குறைவான காலங்கள் ஆகியவற்றின் போது பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

பாரம்பரிய மீன் பிடித் தளங்களை எந்திரமயம் ஆக்கும் வகையில், நாட்டுப் படகுகளில் இயந்திரங்கள் வாங்கிப் பொருத்துவதற்கு 50 விழுக்காடு மானியம், டீசலுக்கு விற்பனை வரி அறவே விலக்கு, நாட்டுப் படகுகளுக்கு

மானிய விலையிலான மண்ணெண்ணெய், ஆகியவை வழங்கப்படுகிறது. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களின் தரத்தினைப் பாதுகாத்து, அவற்றின் மதிப்பினைக் கூட்டி மீனவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், மீன் பதனிடும் பூங்காக்கள் ஆகியவற்றை அமைத்தல் மற்றும் ஆற்று முகத்துவாரங்களை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் 746 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தொலைதூர கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக புதிய சூரை மீன் படகு கட்டுவதற்கு ஆகும் உத்தேச செலவான 60 லட்சம் ரூபாயில் 50 விழுக்காடு, அதாவது 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மீனவர் நலனுக்கும், மீன் உற்பத்திக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், முந்தைய திமுக ஆட்சியின் போது 28.41 லட்சம் டன் என இருந்த மீன் உற்பத்தி அஇஅதிமுக ஆட்சியில் தற்போது 32.50 லட்சம் டன் என உயர்ந்துள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவது உட்கட்டமைப்பு வசதிகள் தான். எனவே தான் உட்கட்டமைப்பு வசதிகளை நகராங்கள் மற்றும், கிராமப் பகுதிகளில் ஏற்படுத்த எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 163.94 கோடி ரூபாய் செலவில் 60.51 கி.மீ. நீளமுள்ள 12 புறவழிச் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. 19,190.52 கோடி ரூபாய் செலவில் 46,890.50 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 1,793 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் 3,067.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும் 10,298 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 3,989 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4,492 கி.மீ. சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 3,390 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள இதர நகராட்சிகளில் குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடை திட்டம், சாலைகள், மழைநீர் வடிகால், திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கான 9,619 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24,231 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போன்று பேரூராட்சிகளில், 3,625 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20,751 பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 8,943 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தியுள்ளன. அதே போன்று, சென்னை பெருநகரப் பகுதியில் 4,325 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 56 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஊரகப் பகுதிகளில் தாய் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 2,930 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், நடப்பாண்டில் 750 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரகக் கட்டடங்கள் பழுது பார்த்தல், சூரிய மின் சக்தி தெரு விளக்குகள் அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் போன்ற இதரப் பணிகள் 1,370 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 8,785 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 46,535 கி.மீ. நீள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ் 6 லட்சத்து 43 ஆயிரத்து 275 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 98 ஆயிரத்து 362 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

2011-ஆம் ஆண்டு மே மாதம் எனது தலைமையிலான அரசு பதவியேற்ற போது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்த பிரச்சனை மின் வெட்டுப் பிரச்சனை. முந்தைய மைனாரிட்டி திமுக அரசு தமிழகத்தை இருளில் மூழ்கடித்து தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்கு கொண்டு சென்றிருந்தது. அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு மற்றும் மின் தடையை தமிழக மக்கள் அப்போது எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். அதற்கு முக்கியக் காரணம் முந்தைய திமுக அரசு புதிய மின் நிறுவு திறன் ஏற்படுத்த தவறியதே ஆகும். 2011-ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தியதன் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் திட்டங்கள், கூட்டு முயற்சி திட்டம், மத்திய மின் உற்பத்தி திட்டங்களிலிருந்து கிடைக்கும் பங்கு என்ற வகையில் 4455.5 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவன்றி, நீண்ட கால மின் தேவையை எதிர்கொள்ளும் வகையில், 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில், 2,830 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது. மேலும், சூரிய ஒளி மின்சாரம் போன்ற இதர வகையில் கிடைக்கும், மின்சாரத்தையும் சேர்த்து 2011-ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, 7,485.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தற்போது பெறப்படுகிறது. இவ்வளவு மின்சாரம் கூடுதலாக பெறப்படுவதால் தான் 5.6.2015 முதல் மின் வெட்டு என்பது தமிழ்நாட்டில் அறவே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் மேலும் 1,232 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெறப்படும்.

மேலும், 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1,496 மெகாவாட் அளவிற்கு புதிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. 3,901 மெகாவாட் திறன் உள்ள சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க 157 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

எதிர்கால மின் தேவையையும் கருத்தில் கொண்டு, பல புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தும் நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென புதிய தொழில் கொள்கை, வாகன உற்பத்தியை ஊக்குவிக்க புதிய கொள்கை, வளர்ந்து வரும் உயிரியியல் கொள்கைக்கான புதிய கொள்கை மற்றும் மாநிலத்தின் நீண்ட நாள் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டம்-2023 என, பல புதிய கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. தொழில் துறையில் நிகர மதிப்பு கூட்டலின்படியும் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களுடைய மொத்த வருவாய் மதிப்பிலும், மொத்த ஏற்றுமதியிலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 ஆம் ஆண்டு மே முதல், கடந்த செப்டம்பர் மாதம் வரை 62,522 கோடி ரூபாய் அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 2000 முதல் 2011 வரை, அதாவது, 11 ஆண்டு காலத்தில் பெறப்பட்ட, அந்நிய நேரடி முதலீட்டை விட இது ஏறத்தாழ இரு மடங்கு ஆகும்.

கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய் முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 1991 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு காலத்தில் கையெழுத்திடப்பட்ட மொத்த புரிந்துணர்வு ஒப்பந்த முதலீடுகளை விட இது அதிகமாகும். இந்த தொழில் நிறுவனங்களில் பல தமது தொழில்களை இங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன் போடப்பட்ட, 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 29 நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி உள்ளன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பொருட்டு எனது தலைமையிலான அரசு முதலீட்டு மானியம், குறைந்தபட்ச மின்மானியம், மின்னாக்கி மானியம் மற்றும் மதிப்புக் கூட்டு வரி மானியம் போன்ற பல சலுகைகளை வழங்கி வருகிறது. 20,220 நிறுவனங்களுக்கு 417 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், 5,32,819 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர் ஒப்புதல், பதிவறிக்கையை பெற்றுள்ளன. 2006 முதல் 2011 வரை தொழில் முனைவோர் ஒப்புதல் பதிவறிக்கைகள் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 1,78,160 தான்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 88,354 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்கியுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்யப்பட்ட முதலீடு 15,906 கோடி ரூபாய் மட்டுமே. அதாவது அஇஅதிமுக ஆட்சியில் இந்த 5 ஆண்டுகளில் 555 விழுக்காடு அளவிற்கு அதிக முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில் 14 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ,

நதிநீர்ப் பிரச்சனைகளில் எனது தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதன் காரணமாக நமது உரிமைகள் நிலைநாட்டப்பட்டதுடன், நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை விசாரித்து கொண்டிருந்த உச்சநீதிமன்றம், இது குறித்து, ஆய்வு மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் டாக்டர்.ஏ.எஸ்.ஆனந்த் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டின் சார்பில், அந்தக் குழுவில் யாரையும் நியமிக்க வேண்டாம் என முந்தைய மைனாரிட்டி திமுக அரசு முடிவெடுத்தது. இதைக் கண்டித்து நான் அப்போது அறிக்கை வெளியிட்ட பின்பு தான் தமிழ்நாட்டின் சார்பில் நீதியரசர் டாக்டர் ஏ.ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். எனது தலைமையிலான அரசு 2011-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு முன்பும், உச்சநீதிமன்றத்திலும், சரியான ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையிலே தான் உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. எனவே, கடந்த இரண்டு வருடங்களில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க முடிந்தது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ,

காவேரி நதிநீர் பிரச்சனையில் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 5.2.2007 அன்று பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதனை மத்திய அரசிதழில் வெளியிடவில்லை. எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையினால் தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க நான் பாரதப் பிரதமர் அவர்களை வற்புறுத்தி வருகிறேன். உச்சநீதிமன்றத்திலும், அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதிலும் விரைவில் நமக்கு வெற்றி நிச்சயம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ,

சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கை பாதிக்கச் செய்யும் நிகழ்வுகளிலும், குற்றத் தடுப்பு, புலனாய்வு ஆகிய காவல் பணிகளில் காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள காரணத்தால் தமிழகத்தில் பொது அமைதி பாதுகாக்கப்படுகிறது. பொது அமைதி என்பதும், குற்ற நிகழ்வுகள் என்பதும் வெவ்வேறானவை ஆகும். பொது அமைதிக்கு, குந்தகம் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குற்ற நிகழ்வுகளே இல்லை என்ற நிலைமையை எய்திட இயலாது. மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாயச் சூழ்நிலை மற்றும் நகரமயம் ஆதல் ஆகியவற்றால் குற்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்பது தான் பொதுவான நடைமுறை என்றாலும், எனது தலைமையின் கீழ் காவல் துறையினரின் சிறப்பான பணிகளின் காரணமாக தமிழ்நாட்டில் குற்ற நிகழ்வுகள் குறைந்து வருகின்றன என்பது தான் உண்மை

ஆகும். குற்ற விகிதம், அதாவது, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன, என்ற அளவீட்டின்படி பார்த்தால், 2010 ஆம் ஆண்டு அதாவது முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் இறுதி ஆண்டில் தாக்கல் ஆன இந்திய தண்டனைச் சட்ட குற்றங்களின் குற்ற விகிதம் 277.08 என இருந்தது. தற்போது இந்த குற்ற விகிதம் எனது ஆட்சியில் 242.85 என குறைந்துள்ளது. அதே போன்று, 2010 ஆம் ஆண்டு 1,715 என இருந்த, கொலைகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு 1,642 என குறைந்துள்ளன. அது போலவே ஆதாயக் கொலை வழக்குகள் 30.07 சதவீதமும், கொள்ளை வழக்குகள் 2.75 சதவீதமும், களவு வழக்குகள் 23.22 சதவீதமும், கொலை வழக்குகள் உள்ளிட்ட சொத்து சம்பந்தமான வழக்குகள் 13.57 சதவீதமும் குறைந்துள்ளன. எனவே குற்றங்களின் எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டாலும் கூட தற்போது எனது ஆட்சியில் அவை குறைந்துள்ளன என்பதை நான் உறுதியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடை போட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன, கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழியை உருவாக்கிடவும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழகத்தை தலை நிமிர்ச் செய்வது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம் என பிரகடனம் செய்து, இவற்றை நிறைவேற்ற செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி 2011-ல் எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

- ❖ குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி மற்றும் குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது.
- ❖ 3 லட்சம் பேர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியில் 2,62,853 பேர்களுக்கு 5,159 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 37,147 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ❖ 12 லட்சத்து 8 ஆயிரம் பேர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ❖ 60,000 பால் கறவை மாடுகள் விலையின்றி வழங்கப்படும் என அறிவித்ததில் 59,905 கறவை மாடுகள் 210 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளன.
- ❖ அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் விலையின்றி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கேற்ப 897 கோடி ரூபாய் செலவில் 6,95,000 குடும்பங்களுக்கு 27,80,000 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

- ❖ மீனவக் குடும்பங்களுக்கு மீன் தடை காலத்தில் உதவித் தொகை 2,000 ரூபாயாக வழங்கப்படும், என்பதற்கேற்ப, இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. 7.78 லட்சம் மீனவர்களுக்கு 155 கோடியே 56 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- ❖ மீன் குறைவு காலங்களில் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு 7.57 லட்சம் மீனவர்களுக்கு 368 கோடியே 63 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- ❖ மேலும், கடல் மீனவர் குடும்பங்கள் மற்றும் கடல் மீனவ மகளிருக்கு 2,700 ரூபாய் வீதம் 246 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- ❖ தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை 1 கோடியே 63 லட்சம் குடும்பங்களுக்கு 6,553 கோடி ரூபாய் செலவில் இவை வழங்கப்பட்டுள்ளன.
- ❖ பணிபுரியும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- ❖ 12,000 ரூபாய் வழங்கும் மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 19 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு 2,910 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
- ❖ திருமண உதவித் தொகையாக 50,000 ரூபாய் வரை நிதி உதவியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு 2,537 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதியுதவியும் 2,844 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
- ❖ முதியோர் உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 30 லட்சத்து 51 ஆயிரத்து 454 பேர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
- ❖ பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படும், என்ற அறிவிப்பின்படி 32 லட்சத்து 67 ஆயிரத்து 311 மாணாக்கர்களுக்கு 5,612 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன.
- ❖ மாணாக்கர்கள் தங்கும் விடுதிகளில் உணவுக் கட்டணம் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கு மாதமொன்றிற்கு உணவுக் கட்டணம் 450 ரூபாயிலிருந்து 755 ரூபாயாகவும்; கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கு மாதமொன்றிற்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் 550 ரூபாயிலிருந்து 875 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
- ❖ முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் அனைத்து விலையில்லா திட்டங்களும் நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

- ❖ தேர்தல் வாக்குறுதியின்படி திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் சீன மற்றும் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- ❖ மாதம் 70 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது.
- ❖ 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சாதிச் சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது.
- ❖ உழவர் பாதுகாப்புத் திட்டம் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 37 லட்சத்து 19 ஆயிரம் பேர் 3,018 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு பயன் பெற்றுள்ளனர்.
- ❖ கூடுதல் நவீன பேருந்துகள் இயக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 1,480 புதிய வழித் தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 6,559 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
- ❖ பள்ளி மாணவ, மாணவியருக்கு 1,057 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 31 லட்சத்து 71 ஆயிரத்து 764 மிதிவண்டிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

விவசாயம், கால்நடை, மீன்வளம், நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம், மின்சாரம், தொழில்துறை என ஒவ்வொரு துறையிலும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன, என்பதைப் பற்றி நான் ஏற்கெனவே எனது பதிலுரையில் தெரிவித்துள்ளேன்.

நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதற்கு மேலும் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல், பிற நாடுகளும் செயல்படுத்த விழையும் அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள், பண்ணை பசுமை காய்கறி விற்பனை நிலையங்கள் என பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். மேலும், மக்களை நாடி சேவை புரியும் அம்மா திட்டம், 24 மணி நேரம் செயல்படும் அம்மா சேவை மையம், போன்ற திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். 8,542 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 724 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தினந்தோறும் 56,728 பேர் பயனடைந்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழர் நலன் காத்த பெரியோர்களின் நினைவினைப் போற்றும் வகையில், பென்னி குவிக், கரிகால் சோழன், வேலு நாச்சியார், தியாகி சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, தியாகி வாஞ்சிநாதன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, வீரபாண்டிய

கட்டபொம்மன், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள், தீரன் சின்னமலை மற்றும் வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனது முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டிருந்தன. தற்போது அவை 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஆண்களுக்கான சுகாதார வளாகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய திமுக ஆட்சியில் நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

முந்தைய மைனாரிட்டி திமுக அரசு மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டனர். மக்கள் நலன் என்ற போர்வையில் குடும்ப நலனையே அவர்கள் வளர்த்தனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம். ஆனால் எனது தலைமையிலான அஇஅதிமுக அரசைப் பொறுத்தவரை எங்களது திட்டங்கள் அனைத்தும், தமிழக மக்கள் நலனுக்காகத் தான். தமிழர் வாழ்வும், தமிழர் வளமும் என்றென்றும் மங்காது புதுப் பொலிவுடன் திகழும் வண்ணம் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டுமென உறுதியுடன் இருந்தார்கள். சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலை உயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளி பெற வேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழக மக்களின் வாழ்வு ஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத் தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே தான் 'தொடரட்டும் இந்த அரசு' என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். அதைப் போலவே மக்களால் எனது தலைமையிலான அரசு, மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு.

சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக்கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக்கொண்டு சொல்ல முடியுமா? ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன அரசாங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் நாங்கள்

செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்லவேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்கவேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்கவேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூடவேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம். அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப் பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்லவேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளன.

ஆனால், நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சூய நலமும் இல்லை. பொது நலம் தான், மக்கள் நலம்தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

என்னுடைய இந்தப் பதிலுரை மாண்புமிகு உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்திருக்கும் என நான் நம்புகிறேன். எனது இந்தப் பதிலுரையை ஏற்றுக் கொண்டு மேதகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொடுத்த திருத்தங்களை உறுப்பினர்கள் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

நன்றி, வணக்கம்.
